



தகவல்

அர்ப்பும் உர்மைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்), என்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 06.09.2019 (முற்பகல்)

**விசாரணை நடைபெற்ற இடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு.**

(முன்னிலை)

**திரு ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,
மாநில தகவல் ஆணையர்**

வழக்கு எண்.SA9167/D/2018

திரு.P.R.சுப்பிரமணியன்

..

மேல்முறையீட்டாளர்

எதிர்

1) பொதுத் தகவல் அலுவலர்/
தலைமை ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
துடுப்பதி, பெருந்துறை தாலுக்கா,
ஈரோடு மாவட்டம்.

2) முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக
உதவியாளர் (இடைநிலை),
முதன்மை கல்வி அலுவலகம்,
ஈரோடு.

..

பொது அதிகார அமைப்பு

ஆணை

இன்று (06.09.2019) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற விசாரணைக்கு மனுதாரர் திரு.P.R.சுப்பிரமணியன் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு. பி.சி. பிரகாஷ்வேல், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை), முதன்மை கல்வி அலுவலகம், ஈரோடு, மற்றும் திரு.P.S.சிவசுப்பிரமணியன், பொதுத் தகவல் அலுவலர்/ தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, துடுப்பதி, பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம். ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 19(3)-ன் கீழ் 03.12.2018 அன்று தாக்கல் செய்துள்ள இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (06.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இம்மேல்முறையீட்டானது மேல்முறையீட்டாளர் 20.08.2018 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்த மனு மற்றும் 16.10.2018 அன்று சட்டப்பிரிவு 19(1)-ன் கீழ் தாக்கல் செய்த முதல் மேல்முறையீட்டு ஆகியவற்றின் அடிப்படையிலானதாகும்.

3. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 20.08.2018 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், மேல்முறையீட்டாளர் கடந்த 31.05.2014ல் அரசு மேல்நிலைப்பள்ளி, துடுப்பதி, பெருந்துறை, ஈரோடு மாவட்டம் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு காலப் பணப்பயன்களான ஈட்டிய, ஈட்டா விடுப்பு மற்றும் சிறப்பு வைப்பு நிதித்திட்ட தொகை வழங்கக் கோரி கடந்த 11.12.2014 மற்றும் 25.05.2016 தேதிகளில் விண்ணப்பித்திருந்தார் எனவும் ஈட்டிய விடுப்பு தொகை மட்டும் வழங்கப்பட்டது என்றும் ஈட்டா விடுப்பு மற்றும் SPF தொகை வழங்கவில்லை என்றும் அவற்றை வழங்க கேட்டும் விண்ணப்பித்துள்ளார்.

4. மேல்முறையீட்டாளரின் மனு தகவல் பெறும் உரிமைச் சட்ட பிரிவு 6(3)ன் கீழ் 06.09.2018 தேதியிட்டு உரிய பொதுத் தகவல் அலுவலரான பொதுத் தகவல் அலுவலர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், எண்.333, பழைய ரயில் நிலையம் சாலை, ஈரோடு அவர்களுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலர் எந்த தகவலும் வழங்கவில்லை என தெரிவித்து, 16.10.2018 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். முதல் மேல்முறையீட்டாளரும் எந்தத் தகவலும் வழங்கவில்லை என தெரிவித்து, மேல்முறையீட்டாளர் 03.12.2018 தேதியிட்டு பிரிவு 19(3)ன் கீழ் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்தில் தாக்கல் செய்து, தான் கோரிய இனங்களுக்கான சரியான தகவல்களை பெற்றுத்தருமாறு ஆணையத்தை கேட்டுள்ளார். அம்மனு மீது இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

5. விசாரணையின்போது ஆஜரான மேல்முறையீட்டாளர் தனக்கு முழுமையான தகவல் பொதுத்தகவல் அலுவலரிடமிருந்து கிடைக்கப்பெற்றது என தெரிவித்தார். எனவே இந்த வழக்கினை திரும்பக் பெற்றுக் கொள்கிறேன் என்று ஆணையத்திடம் கேட்டுக்கொண்டார். பொதுத் தகவல் அலுவலரும் இதனை ஒப்புக்கொண்டார். ஆணையம் அதனை பதிவு செய்கிறது.

6. எனவே, விசாரணையின் முடிவில் ஆணையம் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கிறது:

இன்றைய விசாரணைக்கு ஆஜரான மேல்முறையீட்டாளர் தகவல் அறியும் உரிமைச்சட்டப் பிரிவு 6(1)ன் 20.08.2018 தேதியிட்ட மனுவில் கோரியிருந்த அனைத்து தகவல்களும் பொதுத்தகவல் அலுவலரின் அலுவலக ந.க.எண்.42/19, நாள் 29.03.2019 தேதியிட்ட கடிதம் மூலம் முழுமையாக கிடைக்கப்பெற்றதாகவும், எனவே இவ்விசாரணையை முடித்துக் கொள்ளுமாறும் ஆணையத்தின் முன்

கேட்டுக்கொண்டதன் பேரில், இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.

(ஓம்/- ச.த. தமிழ்குமார்)
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA/9167/D/2018

பெறுநர்

1) பொதுத் தகவல் அலுவலர்/
தலைமை ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
துடுப்பதி, பெருந்துறை தாலுக்கா,
ஈரோடு மாவட்டம்.

2) பொதுத்தகவல் அலுவலர்/
முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக
உதவியாளர் (இடைநிலை),
முதன்மை கல்வி அலுவலகம்,
ஈரோடு.

மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்

திரு. P.R. சுப்பிரமணியன்,
எண்.1/360, சேரன் நகர்,
விஜயமங்கலம் வழி,
பெருந்துறை தாலுகா,
ஈரோடு மாவட்டம்.

Copy to: Judgement File.

Spare/ TG/PC-19/09/2019